



# பொன் வித்யாஷ்ரம் குழுமப் பள்ளிகள்

வகுப்பு - V தமிழ்

செய்யுள்

தமிழின் இனிமை

பாடல் + புத்தகப்பயிற்சி

## I. வினா-விடை

1. பாரதிதாசன் எவற்றையெல்லாம் இனியன என்று கூறுகிறார்?

பாரதிதாசன் பலாச்சுளை, தேன், பசுவின் பால், கரும்புச்சாறு, பாகு, இளநீர் ஆகியவற்றையெல்லாம் இனியன என்று கூறுகிறார்.

2. பாரதிதாசன் எதனை என் உயிர் என்று கூறுகிறார்?

பாரதிதாசன் தமிழை என் உயிர் என்று கூறுகிறார்.

உரைநடை

அறிவா? பண்பா?

## I.வினா-விடை

1. அறிவால் உயர்ந்தவர்களாக இன்சுவை யார் யாரைக் குறிப்பிடுகிறாள்? அறிவால் உயர்ந்தவர்களாக இன்சுவை குறிப்பிடுவது அப்துல்கலாம் மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார்.

2. பண்பால் சிறந்தவர்களாக மதியொளி எவரையெல்லாம் குறிப்பிடுகிறார்?

பண்பால் சிறந்தவர்களாக மதியொளி குறிப்பிடுவது புத்தர் மற்றும் திருவள்ளுவர் ஆவார்.

3. உயிர் காக்கும் நெல்லிக்கனியை யார் யாருக்குக் கொடுத்தார்? உயிர் காக்கும் நெல்லிக்கனியை அதியமான் ஒளவையாருக்குக் கொடுத்தான்.

4. நடுவர் கூறிய தீர்ப்பை உன் சொந்த நடையில் கூறுக?

அறிவும் பண்பும் கண்ணின் இருவிழிக்குச் சமம் ஆகும். ஐம்பொறிகளைப் பண்பாகவும், உலகம் முழுவதையும், அறிவாகவும் கொண்டு சுற்றி வருவோம். எனவே இவை இரண்டுமே சிறப்பு என நடுவர் தீர்ப்பு கூறினார்.

5. ஐம்பொறிகளுள் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது மற்ற நான்கு. கண், காது, மூக்கு, வாய், மெய்(உடல்).

**6. தமிழைச் சிறப்பிக்கும் பெயர்களைப் படைப்பகுதியில் இருந்து எடுத்து எழுதுக**

- செந்தமிழ்
- நறுந்தேன்
- நற்றமிழ்
- முத்தமிழ்
- செகம் போற்றும் செம்மொழி

**என்ன சத்தம் - துணைப்பாடம்**

**I.வினா-விடை**

**1. செழியன் ஆடுகளை காட்டிற்கு ஓட்டிச் செல்ல காரணம் என்ன?**

ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றான்.

**2. ஆடுகளைத் தின்பதற்காக ஒளிர்ந்திருந்த விலங்கு எது?**

ஆடுகளைத் தின்பதற்காக ஒளிர்ந்திருந்த விலங்கு நரி ஆகும்.

**3. யானை ஏன் பிளிறியது?**

சிங்கம் முழங்கும் சத்தம் கேட்டதால் யானை பிளிறியது.

**4. செழியன் காட்டில் நடந்த நிகழ்ச்சிகளை கூறியதற்கு அம்மா என்ன செய்தாள்?**

செழியன் காட்டில் நடந்த நிகழ்ச்சிகளை கூறியதற்கு அம்மா செழியனின் துணியைப் பாராட்டினாள்.

**5. செழியன் துள்ளி எழுந்து எங்கு சென்றான்?**

செழியன் துள்ளி எழுந்து பள்ளிக்குச் சென்றான்.

**இலக்கணம் - மரபுச் சொற்கள்**

**I.நிரப்புக:**

- 1. நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எப்படி வழங்கினார்களோ அவ்வாறே நாமும் வழங்குவது மரபு.**
- 2. ஆந்தை அலறும் என்பது ஒலிமரபு.**
- 3. புலியின் இளமைப் பெயர் மரபு புலிப்பறழ்.**
- 4. பூப்பறித்தாள் என்பது வினைமரபு.**

## II.வினா-விடை

### 1. மரபு என்றால் என்ன?

நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எப்படி வழங்கினார்களோ அப்பொருளை அப்படியே நாமும் வழங்குவது மரபு.

### 2. பாடப்பகுதியில் எத்தனை வகையான மரபுச்சொற்கள் இடம் பெற்றுள்ளன?

பாடப்பகுதியில் ஒலிமரபுச் சொற்கள், வினைமரபுச் சொற்கள், விலங்குகளின் இளமைப் பெயர் மரபுச் சொற்கள், தாவரங்களின் உறுப்புப் பெயர் மரபுச்சொற்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் இவற்றின் இருப்பிட மரபுச்சொற்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.